

 MSSRF <i>Science for Sustainable Development</i>	வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனை அறிக்கை இணைந்து வழங்குபவர்கள் பிராந்திய வானிலை மையம் சென்னை - இந்திய வானிலைத் துறை ரெட்டியார்ச்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் ம. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் <table border="1" style="width: 100%; border-collapse: collapse;"> <tr> <td style="width: 25%;">மாவட்டம் :</td><td style="width: 25%;">தேனி</td><td style="width: 25%;">காலம் :</td><td style="width: 25%;">29/03/2017</td></tr> <tr> <td>அறிக்கை எண் :</td><td>025 / 2017</td><td>வெளியீட்டு நாள் :</td><td>28/03/2017</td></tr> </table>	மாவட்டம் :	தேனி	காலம் :	29/03/2017	அறிக்கை எண் :	025 / 2017	வெளியீட்டு நாள் :	28/03/2017	
மாவட்டம் :	தேனி	காலம் :	29/03/2017							
அறிக்கை எண் :	025 / 2017	வெளியீட்டு நாள் :	28/03/2017							

கடந்த கால வானிலை	24/03/2017	முதல்	27/03/2017	வரை
காரணிகள்				கடந்த கால வானிலை
மழை (மி.மீ)			0	
அதிக பட்ச வெப்பநிலை (செ)			36-38	
குறைந்த பட்ச வெப்பநிலை (செ)			22-23	
மேக மூட்டம்			0-2	
ஈரப்பதம் (சதவீதம்)			24-69	
காற்றின் வேகம்(கி.மீ. / மணி)			2-13	

எதிர்பார்க்கப்படும் வானிலை (02-04-2017 8.30 மணி வரை)

காரணிகள்	29-03-2017	30-03-2017	31-03-2017	01-04-2017	02-04-2017
	புதன்	வியாழன்	வெள்ளி	சனி	ஞாயிறு
மழை (மி.மீ)	0	0	0	0	0
அதிக பட்ச வெப்பநிலை (செ)	36	36	36	36	37
குறைந்த பட்ச வெப்பநிலை (செ)	23	23	23	23	24
மேக மூட்டம்	2	2	3	3	2
அதிக பட்ச ஈரப்பதம் (சதவீதம்)	66	66	66	66	66
குறைந்த பட்ச ஈரப்பதம் (சதவீதம்)	28	28	28	28	28
காற்றின் வேகம் (கி.மீ/மணி)	9	8	9	8	8
காற்றின் திசை	கிழக்கு	தென்கிழக்கு	தென்கிழக்கு	தென்கிழக்கு	கிழக்கு

குறுங்செய்தி

அடுத்த 5 நாட்களுக்கு தெளிவான வானத்துடன் கடிய வெப்பமான வறண்ட வானிலையே நிலவும். மழை பெய்ய வாய்ப்பில்லை.

எதிர்பார்க்கப்படும் வானிலைக்கேற்று வேளாண் ஆலோசனைகள்

முக்கிய பயிர்கள் : தென்னை, மா மற்றும் தக்காளி

- தற்போது நிலவும் பருநிலையின் காரணமாக தென்னையில் மாவட்டுப்பகுதிகளின் என்ற கள்ளிப்புச்சிகளின் தாக்குதல் பரவலாக தென்படுகின்றது. மாவட்டுப்பகுதிகளின் தென்னையில் இனம் திசுக்கள் வளரும் இனம் மட்டைகள், ஒலைகள், பும்பாலைகள், என அனைத்துப் பகுதிகளையும் தாக்குகின்றன. இதன் விளைவாக இலைகளின் வளர்ச்சி மிகவும் குறையி, சுருள் சுருளாகக் காணப்படுகின்றன. இவை விரியாத பூம்பாலைகளிலிருந்து சாஸ்ரை உறிஞ்சிவிடுவதால் தாக்கப்பட்ட பாளைகள் விரிவது இல்லை. அவை விரிந்தாலும் சரியாகக் காய்ப்பது இல்லை இலைகள் காய்ந்து, மஞ்சள் நிறமடைந்து, காய்ந்து விடுகின்றன. இனம் குரும்பைகளில் காம்புக்கு அடியில் இம்மாவுப் பூச்சிகள் கூட்டமாக இருந்து கொண்டு சாஸ்ரை உறிஞ்சகின்றன. இவ்வாறு தாக்கப்பட்ட குரும்பைகள் பூச்சி பெருக இடமளிப்பதால், அவை அங்கேயே பெருகிப் பின் பல மரங்களைத் தாக்குகின்றன. தாக்கப்பட்ட மரத்தின் ஓலை மற்றும் பிற பாகங்களை அகற்றி அழிக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி மாலத்தியான் 50 EC அல்லது 1 மில்லி டைமெத்தோயேட் 30 EC அல்லது 1 மில்லி மெத்தில் டெமட்டான் 25 EC அல்லது 3 சதம் வேப்ப எண்ணெய் இவைகளில் ஏதேனும் ஒன்றை கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
- தற்போது நிலவும் பருவகுல்நிலையின் காரணமாக மாவில் மலர் கட்டிகளின் தாக்குதல் தென்படுகின்றது. இது மெகட் என்பது மொக்கு புமுக்களின் தாக்குதலால் மலர் கட்டிகள் உருவாகின்றது. இவை பூக்களை தாக்குவதால் பூக்கள் உதிர்ந்து விழுகிறது. இதனைக்கட்டுப்படுத்த தாக்கப்பட்ட மலர்களையும், பூங்கூத்துக்களையும் அகற்ற வேண்டும். மேலும் பால்.போயிடான் 0.06 சதம், மெத்தில் டிமெட்டான் 0.05 சதம் இவற்றில் ஏதேனும் ஒன்றினை தெளித்து மலர் கட்டிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
- நிலவும் வெப்பமான குழிநிலையில் கால்நடை கொட்டகைகளை பராமரித்தல். கொட்டகைகளின் திசையமைப்பு நல்ல காற்று வசதி கிடைக்கும் படியாகவும் அதே நேரத்தில் குரிய வெப்பம் கால்நடைகளை நேரடியாகத் தாக்காதவாறும் அமைக்க வேண்டும். அதாவது கொட்டகைகளின் நீளவட்டம் கிழக்கு மேற்காக அமைவது நல்லது. வேகமாக காற்று வீசும் இடங்களில் மரங்கள் வளர்த்தால் காற்றின் வேகத்தை ஓரளவு குறைக்க உதவும்.
- தற்போது நிலவிவரும் வெப்பநிலையில் காரணமாக தக்காளியில் சாம்பல் பூசணம் நோய் தாக்குதல் தென்படுகின்றது. தக்காளி பழம் மற்றும் காய்களின் மத்தியில் நசிந்து காணப்படும், ஒரு சில நாட்களுக்குள் தோல் வெடித்து, சாம்பல் பூசண வித்துக்கள் கொத்தாக உருவாக்கின்றன. இந்த அறிகுறி தென்படும் தக்காளி வயல்களில் நல்ல வடிகால் வசதி செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட தக்காளிக்கூடுகளை வயலிலிருந்து அப்பறப்படுத்த வேண்டும். விற்பனைக்கு கொண்டுசெல்லவும்போது தக்காளி பழங்கள் நக்கப்படுவது தவிர்க்க வேண்டும். அறுவடைக்கு முன், ஒரு மாத இடைவெளியில் 0.2% கேட்டான் தெளிக்க வேண்டும்.